

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

ஊடக அறிக்கை

பாரத் கோ ஜனியே போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசில் வழங்கல்

இன்றைய தினம் (26-07-2021) நடைபெற்ற விசேட மெய்நிகர் பரிசில் வழங்கல் நிகழ்வின்போது 2020-21 பாரத் கோ ஜனியே (இந்தியாவை அறிவோம்) போட்டியின் மூன்றாவது பதிப்பின் முதல் சுற்றின் வெற்றியாளர்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வில் இலங்கைக்கான பதில் இந்திய உயர் ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

2. இந்தியா தொடர்பாக அறிந்துகொள்வதை ஊக்குவிக்கும் முகமாக , இந்தியாவின் நண்பர்கள் மற்றும் இந்திய புலம்பெயர் சமூகத்தினர் இடையிலான ஈடுபாட்டினை வலுவாக்கும் நோக்குடன் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முக்கியமான நடவடிக்கையாக 2015-16 இல் ஆரம்பிக்கப்பட்ட பாரத் கோ ஜனியே போட்டி உள்ளது . நான்கு சுற்றுக்களைக் கொண்ட இப்போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றிபெறுபவர்களுக்குரிய பரிசாக இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் . நடைபெற்றுமுடிந்த போட்டியில் இலங்கையில் எட்டுப்பேர் வெற்றிபெற்றுள்ளனர் ; வெளிநாட்டு பிரஜைகளுக்கான பிரிவில் பாத்திமா ஹில்மா , கலனி திலகரத்ன மற்றும் கௌசல்யா தசநாயக்கா , இந்தியாவில் வதியாத இந்தியர்களுக்கான பிரிவில் ஜெயந்த் அஹர்வால், விகாஸ் சிங்; இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் பிரிவில் நிதீஷ் மிஷ்ரா , தஷாலினி சிவரூனம் மற்றும் தர்ஷி ஸ்ரீதரன் ஆகியோர் வெற்றியாளர்களாவர். உலகளாவிய ரீதியில் முதல் சுற்றில் வெற்றிபெற்றிருக்கும் 163 இளைஞர்களில் இவர்களும் அடங்குகின்றனர்.

3. இலங்கையிலிருந்து பங்குபற்றிய சகலருக்கும் நன்றியினைத் தெரிவித்திருந்த பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் அவர்கள் இலங்கை இந்திய மக்களிடையிலான வலுவான தொடர்புகள் குறித்து சுட்டிக்காட்டியிருந்ததுடன் வெற்றியாளர்களையும் பாராட்டியிருந்தார் . கடந்த

வருடம் முதல் இவ்வாறான நிகழ்வுகள் மெய்நிகர் மார்க்கம் ஊடாக நடைபெற்று வந்தாலும் மக்களை ஒன்றிணைப்பதில் அவை முக்கிய பங்களிப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

4. கொவிட் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் , எதிர்காலத்தில் மக்கள் –மக்கள் தொடர்புகளையும் கலாசார பரிமாற்றங்களையும் முன்னெடுத்துச்செல்வதற்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் வகுத்துள்ள திட்டங்கள் தொடர்பாக பதில் இந்திய உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார் . பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் ; தொழிலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் திறன் விருத்தி செயற்பாடுகளும் அவர்களை கௌரவித்தலும் ; எம்.ரி.நியூ டயமண்ட் & எம்.வி. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் சம்பவங்கள் போல கடல் அனர்த்த முகாமைத்துவத்தில் ஒத்துழைப்பு ; தொடரும் அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமை ; விளையாட்டு மற்றும் இளைஞர் தொடர்புகளை ஊக்குவித்தல்; சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தல், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையிலான படகுச்சேவைகளை ஆரம்பித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலமாக சிறந்த எதிர்காலத்துடனான அக்கறையுடன் தொடர்புகளை மேம்படுத்தல் ஆகியவை இத்திட்டங்களில் உள்ளடங்குகின்றன.

5. இந்த மெய்நிகர் நிகழ்வின்போது வெற்றியாளர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டதுடன் இச்சர்வதேச போட்டியில் கலந்துகொள்வதற்காக சந்தர்ப்பம் வழங்கிய இந்திய அரசாங்கத்துக்கும் நன்றிகளை தெரிவித்திருந்தனர் . மக்கள் – மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்த கலாசார நிலையம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர்கள், இந்தியா குறித்தும் அந்நாட்டு மக்கள் மற்றும் கலாசாரம் குறித்தும் தமது ஆர்வத்தினையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

* * * * *

கொழும்பு

26 ஜூலை 2021